

நமது ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டம்

வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு. தொழில்களுக்கு ஆதரவு.

சிங்கப்பூரர்களுக்கு உதவி.



குடும்பங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவி

❖ ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகை

- 2020-ல் 21 வயது மற்றும் அதற்கு மேலான வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் **\$600***
- வழங்குதொகை **14 ஏப்ரல் 2020** தேதிக்குள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும், அல்லது **30 ஏப்ரல் 2020** முதல் காசோலையாக வழங்கப்படும்

* புதிதாக வழங்கப்படும் \$300 தொகையும், 2020 ஆகஸ்ட் மாதம் வழங்கப்படவிருந்த பராமரிப்பு மற்றும் ஆதரவு ரொக்க உதவித்தொகையிலிருந்து முன்கொண்டு வரப்படும் \$300 தொகையும் இதில் உள்ளடங்கும்

❖ வேலை ஆதரவுத் திட்டம்

- வேலைகளைக் காப்பதற்கு உதவியாக, வேலை செய்யும் உள்ளூர் ஊழியர் ஒவ்வொருவருக்கும் **2020 ஏப்ரல் மாதம்** கொடுக்கப்படும் மாதச் சம்பளத்தின் **முதல் \$4,600 தொகையில் 75%** தொகையை அரசாங்கம் வழங்கும்
- தகுதிபெறும் மீதி மாதங்களுக்கு, **தொழில்துறையின் அடிப்படையிலான** சம்பள ஆதரவு வழங்கப்படும்[^]
- நிறுவனங்கள் முதல் வழங்குதொகையை **2020 ஏப்ரல் மாதம்** பெறும். ஏப்ரல் மாதச் சம்பளத்திற்கான கூடுதல் வழங்குதொகையும் இதில் உள்ளடங்கும்

[^] விமானத்துறை, தங்குமிடம், பயணத்துறை ஆகியவற்றுக்கு 75% சம்பள ஆதரவு, உணவுச் சேவை துறைகளுக்கு 50% சம்பள ஆதரவு, மற்ற அனைத்து துறைகளுக்கும் 25% சம்பள ஆதரவு

❖ சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டம்

- சுயதொழில் புரிவோரில் அதிகமானோருக்கு ஆதரவு வழங்க, அவர்களது சொத்துகளின் ஆண்டு மதிப்பிற்கான உச்ச வரம்பு \$13,000-லிருந்து **\$21,000** ஆக உயர்த்தப்படுகிறது
- பணியின் மூலம் சிறிய சம்பளம் ஈட்டும் சுயதொழில் புரிவோரும் **தானாவே திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்**
- மற்ற நிபந்தனைகளில் மாற்றமில்லை
- தகுதிபெறும் சுயதொழில் புரிவோர், 2020 மே, ஜூலை, அக்டோபர் மாதங்களில் **மூன்று காலாண்டுக்குத் தலா \$3,000 ரொக்க வழங்குதொகைகளைப்** பெறுவார்கள்



நமது ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டம்

வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு. தொழில்களுக்கு ஆதரவு.

சிங்கப்பூரர்களுக்கு உதவி.



தொழில்களுக்கு ஆதரவு

❖ முதலாளிகளின் ஊழியர் செலவுகளுக்கு உதவி

- **2020 ஏப்ரல் மாதம்** செலுத்தவேண்டிய மாதாந்தர வெளிநாட்டு ஊழியர் தீர்வை விலக்கு
- வேலை அனுமதிச் சீட்டு அல்லது சிறப்பு வேலை அனுமதி உள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் இவ்வாண்டு செலுத்தப்பட்ட தீர்வைகளுக்கு **2020 ஏப்ரல் மாதம் \$750** வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி

❖ நிதியளிப்புக்கு மேம்பட்ட ஆதரவு

- தற்காலிக இணைப்புக் கடன் திட்டம், தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் நடைமுறை மூலதனக் கடன், தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் வர்த்தகக் கடன் ஆகியவற்றின்கீழ், 8 ஏப்ரல் 2020 முதல் 31 மார்ச் 2021 வரை வழங்கப்படும் கடன்களில் **அரசாங்கத்தின் இடர் பங்கீடு 80%-ல் இருந்து 90%** ஆக அதிகரிப்பு

❖ மேம்படுத்தப்பட்ட வாடகைத் தள்ளுபடிகள்

- அரசாங்க அமைப்புகளின் தொழிலியல், அலுவலக, வேளாண்மை வாடகைதாரர்களுக்கான வாடகைத் தள்ளுபடி 0.5 மாதத்திலிருந்து **1 மாதமாக** அதிகரிப்பு

❖ சொத்து வரித் தள்ளுபடி வாடகைதாரர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும்

- மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, 2020-ல் செலுத்தவேண்டிய வரிக்கு, **குடியிருப்பு அல்லாத சொத்துகளுக்கு 100% வரை சொத்து வரித் தள்ளுபடி**
- சொத்து வரித் தள்ளுபடி சொத்து உரிமையாளர்களிடம் இருந்து வாடகைதாரர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த **கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) மசோதா**

